



கப்டப் பிறந்தவன். என்னோடும் மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லலை என்று ஆன பின்னும் நினைவுகளோடும் எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லலை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தடுக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கப்ட மனசுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.

இப்போதும் அப்படித்தான்.

அவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொயந்து போயிருந்தேன். அதனால் தானோ என்னவோ 2002இல் பதிவாகக் கிடைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சினைந்து விட்டது.

அப்போது 2002 இலையே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டுவந்தேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மதேசு பிரபாகரன் அவர்கள், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், பாலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இதுபுத்தகமாக வணைந்துமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

அங்கு கிடைத்த மலேதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கப்டி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முன்பைப்போலச் செயற்பட்டார். இலக்கியச் செல்வர மால்லமைணி (வே.சுப்பிரமணியம் S.I.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜயெவீ ரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.

**2002** 0000000000 00000000 00000000 **2009** 0000 00000000000000000000.

தமிழ்நாட்டில் புத்தகக் கடகைகளிலும்

[Manaosai Online Shop](http://Manaosai Online Shop) இலும் நல்லபைப் பெற்றுக் கொள்ளலாம்.

000000000000000000: [chandra1200@gmail.com](mailto:chandra1200@gmail.com)